திரு. க. உரொ. எட்மண்ட் : பாயின்ட் ஆஃப் இன்பஃர்மேஷன் என்ற முறையில் கேட்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : பாயின்ட் ஆஃப் இன்ஃபர் மேஷன் என்பது இந்த நேரத்தில் பயன்படுத்தக் கூடியது அல்ல. பிறகு பேசும் நேரத்தில் பேசிக் கொள்ளலாம.

அடுத்து, அரசினர் சட்ட முன்வடிவுகள் . . . .

திரு. ஏ. சுப்பிரமணியம் : பாயின்ட் ஆஃப் ஆர்டர் சார்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : இது முடியட்டும். மசோதா வின் கீழே பாயிண்ட் ஆஃப் ஆர்டரா?

(ஆ) சட்ட முன்வடிகள் உறுப்பினர்களுக்கு முன்னதாக வழங்கப்படாமை குறித்து.

* **திரு. ஏ. சுப்பிரமணியம் :** இதன் கீழேயேதான் பாயின்ட் ஆஃப் ஆர்டர். இன்றைக்கு இரண்டு மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன, 6 மசோதாக்கள் விவாதிக்கப்பட இருக்கின்றன. ஏற்கனவே இந்த மன்றத்தில் பலமுறை சொல்லப் பட்டு, சென்ற முறையும் பேசி, பட்ஜெட் கூட்டத்தில் சொல்லப் பட்டு, இந்த மசோதாக்கள் உறுப்பினர்களுக்கு வரும்பொழுது மிகவும் காலம் கழிந்து வருகின்றன, ஆதலால் நாங்கள் சரிவரப் பங்கெடுக்க முடியாமல் இருக்கிறது என்று தங்களிடத்தில் சொல்லி, அம்மாதிரி நிலைமைகள் தவிர்க்கப்பட வேண்டுமென்று சொன்னீர்கள். நேற்றையதினம் இரவு 10.30 மணிக்குமேல் எனக்குக் கிடைக்கிறது. அப்பொழுதுதான் விநியோகம் செய் திருக்கிறுர்கள் விடுதியிலே. உறுப்பினர்கள் தூங்கப் போன பிறகு மசோதாக்களும், அஜெண்டாக்களும் கொடுக்கப்பட்டால் அதை நாங்கள் எப்பொழுது படிப்பது, எப்பொழுது திருத்தங்கள் கொடுப்பது என்று புரியவில்லை. ஆகவே, அரசு இந்த மசோதாக்களை அங்கத்தினர்கள் விவாதிக்காமலேயே அல்லது திருத்தங்கள் தராமலேயே நிறைவேற்றிவிட வேண்டுமென்று நினைக்கிறுர்களா? அல்லது அங்கத்தினர்களுக்கு இந்த மசோதாக்கள் உரிய நேரத்தில் கிடைத்து, உறுப்பினர்களுக்கு

உள்ள கடமையை அவர்கள் ஒழுங்காக நிறைவேற்ற வேண்டு மென்று எதிர்பார்க்கிறார்களா? பலமுறை இந்தப் பிரச்னை சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியிருந்தும், இந்த முறை திரும்பத் திரும்ப நடைபெற்று வருவதில் அர்த்தமில்லை. உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதிலேயும் அர்த்த மில்லை. ஆகவே, தலைவரவர்கள் எங்களுக்குரிய பாதுகாப்பைத் தர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: நான்கு மசோதாக்கள் இன்றைக்கு அறிமுகம்தான்.

திரு. ஏ. சுப்பிரமணியம்: ஆறு மசோதாக்கள் கொடுத் திருக்கிறார்கள். To-day six bills are going to be considered.

திருமதி த. ந. அனந்தநாயகி: அறிமுகம் என்று சொல் கிறீர்கள். 'ஆக்சுவல் டிஸ்கஷன்ஸ்' என்று எல்லா பில்களையும் ஒவ்வொன்றாக இன்றைக்குப் போட்டிருக்கிறார்கள், ஃபர்ஸ்ட் பில், செகண்ட் பில், தேர்ட் பில் என்று. நான் நேற்றையதினம் மூன்று மணிக்குப் போய் நாளைக்கு என்ன பில்கள் வரப்போகின்றன என்று கேட்ட நேரத்தில் இந்த பில்கள் கொடுக்கப்படவில்லை.

You are sending it right at mid-night. How can we read it and how can we discharge our duty here?

அப்படி அவசரம் அவசரமாக ஒவ்வொரு நாளைக்கும் ஒரு டஜன் பில்களை, அவசரச் சட்டம் மாதிரி, ஒரு டஜன் பில்களை எடுப்பதற்கு என்ன அவசரம் என்று கேட்கிறேன். 'ஆர்டினன்ஸ்' என்று அவசரம் அவசரமாகப் போடுகிறீர்கள். அதை கன்சிடர் செய்ய பில்லாகக் கொண்டு வருகிறீர்கள். இதையும் அவசரச் சட்டம் மாதிரியே பில்லிலேயும் கொண்டு வர வேண்டுமா? நாங்கள் பேச வேண்டாமா? இரவு 10-30 மணிக்கு மேல் கொடுத்தால் நாங்கள் படிக்கவும் மாட்டோம், அப்படிப்பட்ட சமயத்தில் அமர்வது என்றால் லெஜிஸ்லேச்சருக்கு வர வேண்டியதே இல்லை.

The Bills were not given earlier and that shows that they were not ready then.

திரு. பெ. சீனிவாசன்: தலைவரவர்களே, இந்தச் சட்ட சபையில் நடவடிக்கைகளைப்பற்றித்தான் பாயின்ட் ஆஃப் ஆர்டர் இல்லையா? அதைப்பற்றித்தான் நான் சொல்ல விரும்புகிறேன். இப்பொழுது நடவடிக்கைகள் பத்திரிகைகளில் வருகின்றன. நேற்று நம்முடைய முதலமைச்சரவர்கள். . .

மாண்புமிகு பேரவைத் தலைவர்: இது, திரு. ஏ. சுப்பிரமணியம், திருமதி அனந்தநாயகி ஆகியோர் எழுப்பிய பாயின்ட் ஆஃப் ஆர்டரோடு சம்பந்தப்பட்டது இல்லையே. அதையொட்டி உங்கள் பாயின்ட் ஆஃப் ஆர்டர் இல்லை. உங்கள் பாயின்ட் ஆஃப் ஆர்டர் வேறு. இந்த பாயின்ட் ஆஃப் ஆர்டர் முடியட்டும்.

இப்பொழுது வந்துள்ள 'பில்'கள் ஏற்கனவே 'ஆர்டினன்ஸா'க வந்தவைகள். 'ஆர்டினன்ஸ்' வந்தபொழுது உறுப்பினர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுதான் மசோதா வடிவிலே வருகின்றது. ஆர்டினன்ஸை எப்பொழுது வெளியிட்டார்களோ அப்பொழுதே உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றது. அதுதான் மசோதாவாக வருகிறது. ஆகவே, போதுமான காலம் கொடுக்காமல் உறுப்பினர்களை ஏமாற்றவேண்டும், காலம் கொடுக் காமல் இருக்க வேண்டுமென்ற எண்ணத்தில் இவைகள் வரவில்லை. ஆர்டினன்ஸ் வந்தபொழுது கொடுத்திருக்கிறோம்.

திரு. ஏ. சுப்பிரமணியம்: அவசரச் சட்டத்திற்கும் தரப்பட்டி ருக்கும் மசோதாவிற்கும் சில மாறுதல்கள் வந்திருக்கலாம், வரக்கூடும். அவசரச் சட்டம் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது, ஆகவே. எதற்காக அவகாசம் என்று கேட்டால் இது புதுமையாக இருக்கிறது. அப்படியானால் மசோதாவையே எங்களுக்குக் கொடுக்க வேண்டியதில்லை, மசோதாவில் மாறுதல் வந்திருக்கிறதா இல்லையா என்று தெரிந்துகொள்ள வேண்டாமா? இந்தந்த மசோதாக்கள் இந்தந்த நாட்களில் வரும் என்று தெரிந்துகொள்ள வேண்டாமா? அப்படித் தெரிந்துகொள்ளத் தேவையில்லை யென்றால் எதற்காக இந்தச் சடங்குகளை யெல்லாம் வைத்திருக்கிறீர்கள்? இது சடங்கு அல்ல, இதற்குப் பொருள் இருக்கிறது. காலத்தோடு கிடைத்தால்தான் பயன் இருக்கும். எனவே, தலைவரவர்கள் இதைச் சிறிய விஷயமாக எடுத்துக் கொண்டு தட்டிக்கழிப்பதை விட்டுவிட்டு ஆவன செய்ய வேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

1975 அக்டோபர் 24]

மாண்புமிகு பேரவைத் தலைவர்: பிசினஸ் அட்வைசரி கமிட்டியிலே,-என்னென்ன மசோதாக்கள் வரும் என்று சொல்லப் பட்டிருக்கிறது. ஆனால், மாண்புமிகு உறுப்பினர்களுடைய அந்த வருத்தத்தை, கஷ்டத்தை நானும் உணர்கிறேன். ஆகவே, நேரத்திலே கிடைக்க இனிமேல் வழி செய்ய முடியும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(இ) பத்திரிகை தணிக்கை முறை குறித்து.

திரு. பெ. சீனிவாசன்: பாயின்ட் ஆஃப் ஆர்டர் சார். நேற்று அசெம்பிளியில் முதலமைச்சரவர்கள் சொல்லும்பொழுது, சூசகமாக பத்திரிகைக் கட்டுப்பாடு பற்றிக் குறிப்பிட்டார்கள். இன்றையதினம் தினத்தந்தி பத்திரிகையில், கேஸ் லேட் பிரச்சினை பற்றி அமைச்சர் மாதவன் பதில் என்று முழுவதும் போட்டிருக்கிறார்கள். அந்த செய்தியில், இதை ஏன் எதிர்க் கட்சிக்காரர்கள் எதிர்க்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆச்சரியமாக இருக்கிறது என்று சொன்னார் என்று போட்டிருக் கிறார்கள். ஆனால், எதிர்க்கட்சிக்காரர்கள் எதிர்த்துப் பேசியதை அதிலே போடவில்லை. ஆகவே, இது ஒருபக்க நியாயமாக இருக்கிறது. ஆகவே, உங்கள் மூலமாக நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இது மாநில சர்க்காருக்கு மட்டுமல்ல, மத்திய சர்க்காரும் செய்கிறது என்று எங்களுக்குத் தெரிந்திருக்கிறது. அப்படியானால் மத்திய சர்க்காருக்கு எத்தனை சத விகிதம், மாநில சர்க்காருக்கு எத்தனை சதவிகிதம். 'கோட் ஆஃப் காண்டக்ட்' என்ன?

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி: தலைவரவர்களே, இதில் அதிகமாக நான் உரிமை எடுத்துக் கொண்டு சொல்ல முடியா விட்டாலும் கிடைத்த தகவலைச் சொல்கிறேன். இப்பொழுது இருக்குள்ள சென்சார்ஷிப் 'கோட்' வகுத்திருக்கிறது. Pre-Censorship என்று சில குறிப்பிட்ட விஷயத்தில் தங்களிடத்தில் காட்டிவிட்டு போட வேண்டுமென்று ஒரு முறை. சில பத்திரிகைகள், இன்னும் கொஞ்சம் ஜனநாயகரீதியில் முழு விஷயத்தையும் காட்டிவிட்டு, எல்லாவற்றையும் காட்டிவிட்டு,